



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY

Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road,

Egmore, Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mcmda@tn.gov.in

Web site: www.cmdachennai.gov.in

Letter No. L1/5008/2019-2

Dated: 31.05.2019

To

The Superintending Engineer,
Chennai Electricity Distribution Circle, West.
Tamil Nadu Generation of Electricity and
Distribution Corporation (TANGEDCO)
@ Thirumangalam,
Chennai-600 040.

Sir,

- Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission – Proposed Laying out of house site comprised in S.No.216/1 part of Pothur village, Avadi Taluk, Thiruvallur District, Villivakkam Panchayat Union limit – Handing over of the Public Purpose site - Requested - Reg.
- Ref: 1. Planning Permission Application for laying out of house sites received in APU No. L1/2019/000059 dated 21.03.2019.
2. Tamil Nadu Combined Development and Building Rules, 2019 approved by the Government in G.O. (Ms) No.18, MAWS Department, dated 04.02.2019.
3. This office letter even No. dated 27.03.2019 addressed to the C.E., PWD, WRD, Chennai Region.
4. This office letter even No. dated 09.04.2019 addressed to the Applicant.
5. Applicant letter dated 24.04.2019.
6. This office letter even No. dated 30.04.2019 addressed to the SRO, Redhills.
7. The SRO, Redhills letter Rc.No.2-8/Sub-Registrar/2019 dated 03.05.2019.
8. This office DC Advice letter even No. dated 05.03.2019 addressed to the applicant.
9. Applicant letter dated 08.05.2019 enclosing the receipts for payments.
10. This office letter even No. dated 24.05.2019 addressed to the Superintending Engineer, Chennai Electricity Distribution Circle, West, TANGEDCO by enclosing a skeleton plan.
11. Applicant letter dated 31.05.2019.

The proposal received in the reference 1st cited for the proposed laying out of house site comprised in S.No.216/1 part of Pothur village, Avadi Taluk, Thiruvallur District, Villivakkam Panchayat Union limit was examined and layout has been prepared to satisfy the Development Regulations requirements. The applicant has remitted the Developments Charges, layout Preparation and Scrutiny Charges and other Charges as applicable to this office in Cash Bill No. No.B-009921 dated 20.03.2019 & B-0011400 dated 08.05.2019. As per the Tamil Nadu Combined Development and Building Rules, 2019 approved by the Government in G.O. (Ms) No.18, MAWS Department, dated 04.02.2019, 0.5% of area reserved for Public Purpose shall be transferred to the Local Body and 0.5% of area shall be

transferred to TANGEDCO free of cost through a registered Gift Deed before the actual sanction of the layout.

2. In the reference 10th cited, you were requested to advise the applicant, to hand over the public purpose site (0.5 %area) proposed in the layout site through a registered gift deed. A copy of the skeleton plan showing the public purpose site area (0.5% of area) which has to be handed over to the Superintending Engineer, Chennai Electricity Distribution Circle, West, TANGEDCO was also sent along with the said letter.


3. In the reference 11th cited, the applicant has made a request for revision of alignment of 2 No. of 7.20 m wide proposed roads in order to match with the alignment of 7.20 m existing roads on the western side. Hence revised skeleton plan with road network pattern for the layout proposal has been prepared and the same is enclosed herewith. You are therefore requested to advise the applicant, to hand over the public purpose site (0.5% area) proposed in the layout site through a registered gift deed.

4. A copy of the Gift Deed along with the registered Skeleton Plan should be duly attested by the Superintending Engineer, Chennai Electricity Distribution Circle West, TANGEDCO on every page including the reverse side of the first page where registration details are entered by the Registration Department is to be sent to this office.

5. On receipt of your letter confirming the taking over of the above said area along with a copy of the gift deed and sketch executed by the applicant, duly signed by the donor and donee, the approved plan will be sent to Commissioner, Villivakkam Panchayat Union @ Ambathur for sanctioning of the layout.

6. The Skeleton Plan already sent to the Superintending Engineer, Chennai Electricity Distribution Circle West, TANGEDCO in the reference 10th cited hereby stands cancelled.

Yours faithfully,


for Senior Planner, MSB

Encl: One copy of revised Skeleton plan.

Copy to:

1. Thiru.T.Rajamani,
No.24, Pattammal Street,
Krishnapuram, Ambathur
Chennai - 600 053.
(with one copy of revised skeleton plan & one copy of
"A4" size sketch along with Gift Deed format for registration purpose).
2. The Commissioner,
Villivakkam Panchayat Union,
@ Ambathur, Chennai – 600 053.

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 12391

PPD No. 72
LO 2019

Date of Permit 02/07/2019

Thiru. T. Rajamani,
No. 24, Pattamma Street
Krishnapuram, Ambattur
Chennai - 600 053

File No. L1/5008/2019

Name of Applicant with Address.....

Date of Application 21.03.2019

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building~~

Laying out of house site comprised in S.No. 216/1 part of Pothur Village, Avadi Taluk. Site Address..Thiruvallur District, Villiyakkam Panchayat Union Limit

Division No.....

₹ 28,000/- B-0011400 08/05/2019

Development Charge paid Rs.....Challan No.....Date.....

PERMISSION is granted to the layout/sub-division of land/~~building construction/change in use of land/building~~ according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on _____ the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh. Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY

02/07/19

3

“மழை நீர் சேமிப்பு தொட்டி”
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆனையாளர் அவர்களின் நடவடிக்கைகள்
முன்னிலை திரு.எஸ்.பிரெட்ரிக் அருண்குமார்.

ப.மு. எண். 1592/19/A3

நாள்:13.08.2019

பொருள்: மனைப்பிரிவு ஒப்புதல் - வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் - பொத்தூர் ஊராட்சி - சர்வே எண் - 216/1 PT கொண்ட இடத்தில் (48 மனைகள்) மனைப்பிரிவு அமைக்க அனுமதி ஒப்பளிக்கப்பட்டது - இறுதி அனுமதி வழங்குதல் - சார்ந்து

பார்வை:

1. திரு.T.ராஜாமணி அவர்களின் விண்ணப்பம் நாள்: 15.05.2019
2. உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் காந்தி இர்வின் சாலை, எழும்பூர் சென்னை - 8 அவர்களின் கடிதம் எண் : L1/5008/2019-1 நாள். 10.05.2019
3. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் PP எண் : 12391 நாள் : 02.07.2019 மற்றும் PPDLO No : 72/2019
4. சார் பதிவாளர் அலுவலகம், செங்குன்றம் சென்னை - 52 தானப்பத்திரம் பதிவு எண்: 5562/2019 நாள் : 12.06.2019. (1 முதல் 11 பக்கங்கள்)

உத்தரவு:

பார்வையில் கண்டுள்ள கடிதத்தங்களின் படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தூர் ஊராட்சி, பொத்தூர் கிராமத்தில் சர்வே எண் : 216/1 PT கொண்ட இடத்தில் 48 மனைகளாக மனைப்பிரிவு அமைக்க ஒப்பளிக்கப்பட்டது. இறுதி ஒப்புதல் அளித்து உத்தரவிடப்படுகிறது.

நிபந்தனைகள் :

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிபந்தனைகளின் படி எல்லைக்கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப்பிரிவிற்குள் வரும் தெருக்கள் அனைத்தும் சரளைக் கற்களைக் கொண்டு மனுதாரர் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும் அகலத்திற்கும் அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள் சாக்கடை வடிகால், துப்புரவு தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர் அமைத்து தரவேண்டும். மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள் செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடங்களில் மாறுதல் செய்வதோ கூடாது.
2. தெரு முனையில் அமையும் மனைகளின் மூலைகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது காரியங்களுக்காக பிரித்து காட்டப்பட்டுள்ள மனைகள் தவிர குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாது கடை, பண்டகசாலை மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கல்லாத கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது
4. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவு செய்வதோ மாறுபட்ட உபயோகத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.

5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்பிற்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச் சுவர் அல்லது வேலி தவிர வேறு எந்த கட்டிடமோ சுவரோ கட்டக்கூடாது.
6. மனையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மனையின் மொத்த அகலத்திற்கும் வியப்பிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு, மல அறை, எருக்குழி, மாட்டுத் தொழுவம், உந்துவண்டிணை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவை போன்ற குடியிருப்பு அல்லாத ஆனால் அதை சார்ந்த கட்டிடங்கள் மட்டும் அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமான பின் எல்லையில் நிலத்தின் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேற்பட்ட மனையின் பின்பக்க மட்டத்திலிருந்து 12 அடி உயரத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும்.
7. மனையின் பரப்பின் 50 சதத்திற்கும் மேல் கட்டிடம் கட்டக் கூடாது.
8. கடகால் போட தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ மனையிலிருந்து மண்தோண்டி எடுத்து பள்ளங்கள் கழனி ஏற்படுத்தக் கூடாது.
9. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதால் எழுத்து மூலமாக சமந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத் திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
11. மனைப்பிரிவில் OSR நிலங்கள், தானப்பத்திரம் வழங்கப்பட்ட சாலைகள் தவிர்த்து மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழித்தடங்கள் தவிர்த்து மிதம் உள்ள மனைகள் மட்டுமே மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது மனைப்பிரிவு வரைபடத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனிஅலுவலர் பொத்தார் ஊராட்சி அவர்கள் ஒப்புதல் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
12. மனைப்பிரிவு உரிமையாளரே மனைப்பிரிவிற்கான சாலை வசதி குடிநீர் வசதி, தெரு மின் விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மனைப்பிரிவுகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

இணைப்பு: 1) மனைப்பிரிவு வரைபடம் (இரண்டு)

CMDA PPDLO No : 72/2019 Dated. 02.07.2019

2) CMDA PP No : 12391/2019 நாள்: 02.07.2019

ஆணையாளர்

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்

(இ) அம்பத்தூர்

பெறுநர்:

திரு.R.ராஜாமணி .

எண்: 24, பட்டம்மாள் தெரு,

கிருஷ்ணாபுரம், அம்பத்தூர்,

சென்னை-53.

13.8.19

நகல்: 1. தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஆ)

பொத்தூர் ஊராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்

2. உறுப்பினர்/செயலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,

காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-8